



In the Name of Allah, The Most Gracious, The Most Merciful

FRIDAY SERMON

HAZRAT AMIR'UL MOMENEEN MUHYI-UD-DIN MUNIR AHMAD AZIM (atba)

07th September 2007

(BAIT-UL-ZIKR-IN THE NORTH OF MAURITIUS)

(வெப்பத்துறை திக்ரி-நோற்றுத் திருமணங்கள்)

BELIEVERS £ NON BELIEVERS

விஶாஸிகளும் அவிஶாஸிகளும்

ஹஸ்த் அமீருல் முஅர்மினீஸ் முஹ்யிதீஸ் முனீஸ் அஹ்மத் அஸீஸ்(atba) 2007 ஸெப்டம்பர் 7-10 தீயதி வெங்கியாஷ்ச நடத்திய ஜூங்னை வழக்குவை ஸங்கஷிப்பதா

ஜமானாத்த் அமங்காங்கீஸ் ஸலாங் சொல்லி, தஶஹ்ஹாட், தனை யூட், ஸுர மாத்திஹ ஓதிய ஶேஷம் ஹஸ்த் அமீருல் முஅர்மினீஸ் முஹ்யிதீஸ் முனீஸ் அஹ்மத் அஸீஸ்(atba) விஶாஸு வூர்குனிலே 40-10 அய்யாயமாய அத்த-முஅர்மின் (ஹாஹிர்) க்கு நினைவு 5 முதல் 7 வரையுள்ள வசனங்கள் ஓதி விஶவீகரணம் நல்குகிறது.

அல்லாஹுவிஸ்தூ டூஷ்டாந்தங்களுடை காருத்தில் அவிஶாஸிகள்லாத தற்கிக்கூனில். அதிகால் அவர் ராஜுங்களில் விஹரிக்கூன்ற நினை வனவிக்காதிதிக்கேடு. (40:5)

இவர்க்கு முனே நூஹிஸ்தூ ஜநதயும் அவர்க்கு ஶேஷம் பலக்கஷிகளும் (நம்முடை டூஷ்டாந்தங்களை) நினேயிச்சு. ஓரோ ஸமுதாயவும் தன்களுடை டூதுதெப்பு பிடிகூடான் உடேஶிச்சு. ஸத்யதெத் பராஜயபூடுத்தான் வேள்கி அய்யாயமாயி தற்கிக்கூகிறதும் செய்து. அதிகால் தொநவரை பிடிகூடி. அபோஸ் எஸ்தூ ஶிக்ஷ எஃதென்றையிருந்து? (40:6)

அபேகாரம் நின்ற நாமங்கள் வசனம் அவிஶாஸிசுவர்க்கெதி தில் ஸத்யமாயி பூலர்க்குரிக்கூன்று. (அதாயத்) அவர் நாகாவகாஶிகளான். (40:7)

அல்லாஹுவிஸ்தூ டூஷ்டாந்தங்கள்க் ஸாக்ஷூ வகிச்சுதினு ஶேஷம், அத் திரஸ்க்ரிசுவரைப்படியான் ஹூ வசனங்களில் ஸுஷிப்பிச்சிரிக்கூன்ற. அவர்க்க அல்லாஹுவிலும் அவர்க்கு ரஸுத்த(ஸ)லும் விஶாஸம் நஷ்டபூடுகிறதும், அவர் அல்லாஹுவிஸ்தூ

பூஷ்டான்னைலைக்குரிச் சுற்றுப்பரம் பரவுகளிலேர்பீடுக்கயும் பிரயோஜனமில்லாத்த அலிப்பாயன்னஸ் பரியுக்கயும் செய்துபோனா.

ஸங்ஶயமோ, தெர்தியுரைளையோ உள்ளாகாத்த வியம் வழக்கமாய பூஷ்டான்னைலோன் அல்லாஹு அவர்கள் நல்கியத், அவர்கள் நல்ல ரீதியில் அவர்களில்லை அவர்களில்லை என்ற ஒரு பீடுக்கயும் விமர்ஶிக்குக்கயுமான் அவர்கள் செய்தத். அதினாலும் அவருடை ஹத்தரம் பிரவர்த்தனைகளில் பிரவாசகள்(ஸ) அதாகு உருவாக்குவதற்காகதிரிக்குவானாயி அல்லாஹு (த) அதேவதை அலிஸங்போயன் செய்தத். அல்லாஹுவிள்ளி பூஷ்டான்னைஸ்கெதிரில் பூரித்திரிண்ட ஹ அவிஶ்வாஸிகஸ், அவர்கள் நேர்மாற்றுத்திலான் பரிக்குண்டதைன் மரு ஜனங்களை விஶை ஸிப்பிச்சுகொள்க, கடிநமாயி பரிஶமிக்குண்டுவென் நடிச்சு கொள்ள்டும் ஸமூஹத்தில் விழுதிச்சு. அதுவசி அவர், தனைஸ் அல்லாஹுவிள்ளி மாற்றுத்தில் பரிஶமிக்குண்வராளைன் தெர்தியுரை ஜனங்களில் ஸ்வஷ்டிக்குக்கயும் செய்து. ஏனால் வாஸ்தவம் அதாயிருந்தில்லை. அவர் ஜனங்களை வழிதெர்திக்குக்கயிருந்து, தெர்தியுரில்லைக்குக்கயாயிருந்து. ஹ வசநதை விஶ மாக்குண்டினாயி, ஏரு உடாஹரளை நோக்கொ.

பவர்த்துக்குணயில் நாம் ஸாயாரளை ஏற்றான் காளாருத்துத்? ஹ சூக்கஸ்! ஏவிடெனினென்னியான் பாடில்லாதெ பசுநிரத்தில் ஹ சூக்கஸ் கூடுதலை பாரிவான் பர்திக்குண்டத் தொன்மை. அவர் பவர்த்துக்குணயிலெ மாலிந்து கெஷ்டிக்குவானான், அதுபுதி யக்கானான் வருந்த.

ரூபியும், ஗ுளவும், மளவும் உல்ல கெஷ்டுமிரிய்க்குண்ட ஸபுத்துத் ஹத்தரம் ஹ சூக்கஸ் வரில்லை. அவர் அத்தரம் ஸபுத்துத் தில் நின்று விடுகினில்க்கும். அல்லாஹுவிள்ளி பூஷ்டான்னைலோக் பூரித்திரிண்டவரும் ஹதுபோலெயான். அவர்கள் முக்களில் பரிணத பூர்ணம் வமிக்குண்ட மாலிந்துக்குண்வாரம் போலெயான். அவிடெக்க் ஸ்வாக்கியுத்த அவிஶ்வாஸிகஸ் கூடி வரிக்கயும் அவரை ல்லாவரும் கூடி அல்லாஹுவினெதிரில்லை, பிரவாசகநெதிரில்லை கூத ஸ்வாக்கியுக்கயும் செய்யும். அல்லாஹு ஏல்லாம் நானாயி அரியுந்வான். அதினால் அன்ன் அல்லாஹு(த), பிரவாசகநோக் (ஸ) ஹ அவிஶ்வாஸிக்குடை செய்திக்கஸ் கள்க் கூத அலோஸர பீடுகள்தில்லை ஏன்று பரிணத்த.

அல்லாஹுவினு வேள்டி மாற்றம் பணியெடுக்குவானாயி பிவா
சகங்கள்(ஸ) ஏருபாக் யெறும் ஸஂநிகேஸ்ததுள்க். அல்லாஹு
வின்றீ ஷுக்ரதுதைக்கூரிச்சு ஜனஅஃஜோக் ஸஂஸாரிகேள்டதுள்க்
பிவாசகங். அவிஶ்வாஸிக்குடை வாக்குக்கஶ்க்க் அடுதேஹா செவி
கொடுக்கேள்டதிலூ. நிஶுயமாயும், அல்லாஹு மதுமுடயவா
குன்னு. அல்லாஹு தன்றீ டுதனை நாளைகேடித்தீ நினூம், கல்லியா
கலூக்கல்லித்தீ நினூம், ஆறேபளைஃஜீத்தீ நினூம் ஸஂநக்ஷிக்குக்
தனை செற்றும். விஶுஉவுர்அதுநிலை வசனஅஃஜுமாயி தன்றீ
ஊஸ்நை (ஸ) அஶாஸிப்பிக்குவானாயி அல்லாஹு ஏபோஷும் அடுதே
பத்தின்றீ குடையுள்க்கு. மர்ராரு தரத்தித்தீ பரிணதாத்தீ, ஹர
லோகஜீவிதத்தித்தீ ஸ்ரவுவிய ஸுவலோலுபதக்கும் நல்கி
அல்லாஹு(த) அவிஶ்வாஸிக்கை பரீக்ஷிச்சுகொள்டிரிக்குக்கயா
ள். அத் தாத்காலிகம் மாற்றமாள். பகேசு, அவர் அத் திரிசு
ரியுந்தையிலூ. அல்லாஹு(த) தனஅஃஜுடை குடையில்லாயைக்கித்தீ ஹர
அநுஷங்பரங்கை கொள்க்கு ஏரு பிரயோஜநவுமிலூ ஏனூம், தனைக்கை
அனேயர்தாங்கு டார்஭ாஸ்யவானாரும், ஹருலோகத்தும் ஭ாஸ்யம் கைடு
வராளைனூம் அவர் திரிசுரியுந்தீலூ. ஸங்காவாய அல்லாஹு
மநுஷ்யங்களும் ஸுங்கிக்குக்கயும், அவனை டுமியிலேக்க் அயக்கு
கயும் செய்தத் ஷுர்வும் உத்தமமாய ஸுநமாய விஶுஉவுர்
அதூம், அவஸாநதை மதமாய ஹஸ்மதவும் கொள்டாள். அவன் (அல்லாஹு) தனைத்தனை, அவர்க்க் வாக்தமாய அடயா
ஹங்களிலுடையும், டுங்காந்தங்களிலுடை பிரதுக்ஷிடவிப்பிச்சு
காளிச்சு நல்குக்கயும் அவருடையிடயிலேக்க் முன்றியிப்புகா
ராயி டுதனாரை நியோகிக்குக்கயும் செய்து. பகேசு, நிர்஭ாஸ்ய
கரமாய வஸ்துத, ஹர லோகத்த் அவர்க்க் லடிசு அநூஸ்ரஹ
ங்கை அநூஸ்ரவிச்சுகொள்க்கு அவர் புராதிரிணது கல்யுநவ
ராயி. ஏரு ஸக்ஞின்றீ செரிய ஏங்கநத்தினுஜ்ஜித்தீ டுமியிலை
ஸுவலோலுபதக்களைக் கீடுபோகேள்டி வரும் நமுக்க் ஷுன
வர் திரிசுரியுநேயிலூ.

அவர் செய்த அக்மம் (பாபங்) காரணம் அல்லாஹு அவரை
பிடிச்சாத்தீ அவருடை காரூம் கஷிண்டதூ. அது ஏரு நிமிஷத்திலா
ள், தன்றீ யநமோ, ஸுதேதா, பிரதாபமோ, மகளோ, குலமஹி
மனோ என்றுதனை, அல்லாஹுவின்றீ ஶிக்ஷயித்தீ நினூம் ரக்ஷி
க்குநதினாயி வருக்கயிலூ ஷுனவர் திரிசுரியுந்தத். அது
கொள்டாள் அல்லாஹு ஓரோருத்தருடையும் மரண ஸமயவும்,

தீயதியும் ரஹஸ்யமாயி ஸுக்ஷிக்குன்ற். ஓல்லாவருடையும் ஭ாவி யெப்புளி வழக்கமாயி அளியுங்கவன் அல்லாஹு மாற்றமாகுன்னு.

ஜீவிதம் ஆஸப்பிட்டு, ஸநேதாஷ்வாநாயி நடந அஞ்சி, அடுத்த நிமிஷம் அத்யாஸன நிலத்தில் கிடக்குன்றது காணாம். அக்கார ஸ்தாபாள் அல்லாஹு மனுஷுநோக் அவன் ஜீவிட்டிரிக்குன ஸ்தமயத்த் பஶுவத்திபிட்டு மடணுவான் பொருக்கலின தேடுவான் அதுவரைப்பூடுன்ற். அஞ்சுகூம் அவனவள்ளி மரணஸ்தமயத்திப்புளி ஏது நிஶுயயவும் ஹல்லோ. தந்தீ கர்மணாலை விலயிருத்தப்பூடு வாநாயி அவன் ஓருங்கள், அல்லாஹுவின்றி ஸநியியில் ஹாஜ ராகேஸ்ட்டுள்ளக். அல்லாஹுவினெயும் அவன்றி பிவாசக்கன (ஸ)யும் கலியாக்குக்கியும், அவர்க்கெதிரில் ஸுவாலோபாசங்கள் நடத்துக்கியும் செய்த அவிஶாஸிக்கிள்க்கும், களக்குவேயினி க்குவாநாயி அல்லாஹுவின்றி ஸநியியில் ஹாஜராயை மதியா வுக்கியுத்து. பிவாசக்கன (ஸ)ய்க்கு முன்ப் கடன்னுபோய பிவாச க்கால் நேரிடு கஷ்டத்தக்கலைப்புளியும், அவர் ஸுரீகரிட்டு வழி கலைப்புளியும் ஒக்கை அல்லாஹு(த) திருநவி(ஸ)ய்க்க விஶாரீக ரிட்டுக்கொடுத்து. ஹதில் நினைலூாஂ நாஂ மனஸ்ஸிலாகேஸ்ட வஸ்துத அல்லாஹு(த) தந்தீ பூதன் அஶாஸங் பக்ர்ண்ணகொள்க ஓபோஷும் கூடெயுள்ளாவும் ஏனாள். தீர்ச்சுயாயும், அல்லாஹு மஹோன்தநாகுன்னு. கருளாவாரியியாகுன்னு, பிதாபியாகுன்னு.

இப்ப வசனங்களிலுடை அல்லாஹு(த) தந்தீ பிய பிவாசக்கன (ஸ) அஶாஸினி கொள்கெயிரிக்குன்னு. பிவாசக்கன(ஸ)ந்தீ சூருமுத்து அதூக்கள் மாற்றமல்ல, முன்பு நூஃப் நவி(அ)யுடை ஜநத யும், அவருடை பூதனை பரிஹஸிக்குக்கியும், அதேஷ்பிக்குக்கியும், கால்நென்னும், மந்தவாடியென்னும், ஜாலவிழுக்காரரென்னும், ஸ்ரோத நென்னும் ஒக்கை விழிட்டிருன்னு. ஸுநத்கால் (ஸந்தம் ஸ்ரோதகால்) மாற்றமல்ல, புரததுநின்னுத்துவர் வரை ஹஜைநை கலியாக்கியிரு ன்னு. மோஸமாயி அதேஷ்வதேநாக் (நூஃப் நவி(அ)யோக்) பெரு மாருக்கியும் செய்திருன்னு.

திருநவி(ஸ)ய்க்கு முன்பு வந்வர்க்கூம், ஶேஷம் ஹனிவரானி ரிக்குனவர்க்கூம் ஹதேபோலெயுத்து பரீக்ஷஸ்ஸல்டும் தாணே ஸ்டதாயிட்டுள்ளக். பவித்ரவும் கெதியால்நதுமாய ஹுதயமுத்து சூருக்கள் சிலர் மாற்றமே அல்லாஹுவின்றி பூதனில் விஶாஸிக்கு கியும் அதேஷ்வதை ஸஹாயிய்க்குக்கியும், பின்துளைய்க்குக்கியும்

செய்யுகியும் உல்லு.

இற விஶாஸிக்ஷக்கும் தனைத்துடை அடுத்தவன்யுக்களில் நினைஷ்பூடை பீரியங்களும், பரீக்ஷணங்களும் நேரிடேங்கி வரும். பிரவாசகர்ஸ்(ஸ) அல்லாஹுவின்றி கல்பனக்கஶ் மாத்ரம் பாலிக்கூன் அத்தான். அதேவோ அவிஶாஸிக்கலை வாக்கைக்கஶ்க்கு வில கல்பி கூனில்லை. இத் அவிஶாஸிக்கலை பிரகோபிப்பிக்கூக்கயும் அவர் பீரியங் பறவர துடருக்கயும் செய்யுங்களிக் காரணமாயி மாருக்கயும் செய்யுங்கு. அவருடை திட்டங்களை நிஷ்பலமாக்கூங்களிக் கொடுத்தின் (அல்லாஹுவின்றி இடுத்தன்) ஸாயிச்சிருங்கு. அல்லாஹுதை தெரைத்தடுக்கூக்கயும், பிரவாசகாயி உயர்த்துக்கயும் செய்திரிக்கூங்கதுகொள்க் கொடுத்தின் பீரியங் ஸா அல்லாஹுவின்றி கல்பங்கஶ்க்காயி மாத்ரம் காதோர்த்திரிக்கூம்.

அதேவோ அல்லாஹுவின்றி வலீப்பயாக்குங்கு. அல்லாஹுவினால் மாத்ரம் தெரைத்தடுக்கைப்பூட் வலீப். அங்குஸரலையில்லாதத அவிஶாஸிக்கஶ்கூ வேள்கி, அவருடை காருத்தில், அல்லாஹுவின்றி பிரவாசகர்ஸ்(ஸ) எனும் செய்யாங்கில்லை. அல்லாஹுவின்றி பிரவாசகரை (ஸ) ஹல்லாதாக்கூவானாயி அகமிக்கலாய அது அவிஶாஸிக்கஶ் திட்டங்கள்கூ மேல் திட்டங்கள் மென்யுங்கதும், ஶுவாலோசனாயோகங்கள் ஸஂஜடிப்பிக்கூங்கதுமான் ஏன் அல்லாஹு(த) வீண்டும் தஞ்சீ பிரவாசகரை (ஸ) ஓர்மிப்பிக்கூங்கு. அவருடை ஒரே ஒரு உடேஶம் அல்லாஹுவின்றி பிரவாசகர்ஸ் ‘கல்லங்கும்’, ‘வாஜங்கும்’, ‘மாநஸிக ரோகியும்’ அதன் ஏன் தெலியிக்கூக ஏன்கது மாத்ரமான்.

தூரிப்பக்ஷம் அதிக்காரம் அவரோக் யோஜிக்கூபோக்கி அவர் ஸம்தூப்பத்தாக்கும். கூடாதெ 6-ாமத்தை வசந்தத்தில் அவருடை அவஸானிக்காதத வாடங்களும், ரஹஸ்யயோகங்களும், திட்டங்களும் எனும் அவர்க்கொரு பிரயோஜனவும் செய்தில்லாயென்கும், அவருடை கல்தங்களையும், அவர் முனோடு வசு வாஜாரோபள்ளங்களையும், ஏல்லாம் அவர் (அல்லாஹு) தழுதகர்க்கூமென்கும் அல்லாஹு வழக்கமாக்கூங்கு. அவர் (அவிஶாஸிக்கஶ்) ஏதினான் அங்கென யொகை செய்தத்? ஸத்யதெதயைம், அல்லாஹுவின்றி இஷ்டாந் அங்கையும் கார்த்திப் பரித்தி, அவர்க்கீ பிரவாசகரை (ஸ) ஹுமுவத்துங்கூ ஹல்லாதாக்கூவான் வேள்கியான் அவர் அங்கென செய்தத். அதில் விஜயம் கள்காத், அவர்க்கு ஶாந்தமாயி, ஸுரூபமாயி தனைத்துடை ஸுவலோலுபத நிர்ணத அதியங்வரஜீவிதம்

தூட்ராமலோ.


அன்னை ஸங்கவிச்சிருநூவெக்கிட்டு, அவர் எடுத்துமாட்டும் சுனோஷிஷிஷேன்? பகேஷ், அவஸானத்தை திரிவிட்டு, அல்லாஹு(த) ஏறு உக்காஸினூவும் காட்டுத் தெரிவிட்டு பிடித்து. அவர்கள் ஸஹிக்காவுடையிலும் அப்புரமுதலை கடினவும், குத்தவுமாய ஶிக்க நல்கிக்கொள்க்க அல்லாஹு(த) அவர்கள் வியி நல்கி.

வார்த்தையில் லங்ஜிக்குக்கு கயில்ல என தஞ்சீ ஸவிஶேஷ ஶுண்டைத்திழுரி அவர் ஓர்க்களை என் அல்லாஹு(த) தூட்ரநூம், பரயுநூ. அல்லாஹு(த) தஞ்சீ வார்த்தாந் பாலிக்குக்குத்தை செய்யும். அவர் (அல்லாஹு) ஸத்யமான் பரயுநூத். அவிஶா ஸிக்ருக்கும், அல்லாஹுவின்று தூஷ்டாந்தாந்தைக்கும் பெறுக்கூலோ வான்தைக்கும் எதிரே புரூத் திரித்தவர்க்கும் அல்லாஹு கடின ஶிக்க தை நல்குந்தான்.

அவருடை குத்துந்தைக்கும், வாஜாரோபனாந்தைக்கும், கஜ்ஜாந்தைக்கும் அல்லாஹு தக்கொய பாரிதோஷிகம் நல்குக்குக்கும் செய்யும். அத் அவர்க்கையில் மார்திவாசிரிக்குந் ஶாஸ்த வாஸஸ கேதமாய நகக்குத்திலே ஜலிக்குந் தீயான்.

அல்லாஹுவின்று பிரவாசக்கிலுடை அவர் நல்கிய மால்கு தமிழாந் ஸீக்ரிசீ, அத் பாலிசீ, அல்லாஹுவின்று தூப்தி லபி குத்தவண்ணமுதலை ஸத்கர்மாந்தை நிறைத் தொடர்புமாய ஜீவிதம் நயிக்குவான் அல்லாஹு(த) விஶுவவூர்த்துநிலுடை, மாநாந்தைக்கு கல்பிய்க்குந் தூ. அது முவேந, குத்துந்தைக்குந் அஸ்தியை ஶிக்குத்தை நினைத் தொடர்புமாய நில்க்காந்தைக்குந்தான்! ஹஸ்த அல்லாஹ்!

நிஶுயமாயும், அல்லாஹு மஹோன்தானும், பிரதாபஶாலியும் அந்தும்.



Translated By :

Mukarram R. Jamaludin Raother

Fauzia Jamal Zain & Fazil Jamal

Issued By :

Amir - Jamaat Ul Sahih Al Islam

South Zone - Kerala, India

E-mail : jamal.raother@gmail.com

Web : www.jamaat-ul-sahih-al-islam.com

Blog : www.sahih-al-islam.blogspot.in